

26<sup>th</sup> July, 2022

To

The Manager - Listing,  
BSE Limited,  
Rotunda Building,  
Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai - 400 001  
Scrip Code: 543276

The Manager - Listing,  
National Stock Exchange of India Limited,  
Exchange Plaza,  
Bandra Kurla Complex ,  
Bandra (East),  
Mumbai - 400 051  
Stock Code: CRAFTSMAN

Dear Sir/Madam,

**Sub: Intimation of publication of the Financial Results in the newspaper as per Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015;**

We wish to inform you that pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the newspaper advertisement published by the Company relating to financial results for the quarter ended 30<sup>th</sup> June, 2022 in the English newspaper (The Hindu BusinessLine) and Regional (Tamil) newspaper (Dinamani) on 26<sup>th</sup> July, 2022 are enclosed for your records.

Kindly note that we will also upload this information on the Company's website, at [www.craftsmanautomation.com](http://www.craftsmanautomation.com).

Kindly take the same into your records.

Thanking you.

Yours faithfully,  
for CRAFTSMAN AUTOMATION LIMITED


Shainshad Aduvanni  
Company Secretary & Compliance Officer

Encl: As above

Craftsman Automation Limited

Registered Office:  
Senthel Towers, 4th Floor  
1078, Avانشi Road  
Coimbatore - 641 018  
Tamilnadu, India

tel : +91 422 71 650 00  
fax : +91 422 71 650 56  
info@craftsmanautomation.com  
www.craftsmanautomation.com

CIN No : L28991TZ1986PLC001816  
GST No : 33AABCC2461K1ZW

# Air fare rise due to high ATF prices, huge demand: Scindia

'The Centre has, however, notified fare brackets for economy tickets'



Aviation Minister Jyotiraditya Scindia says airlines are free to fix reasonable tariffs taking into consideration all factors

**OUR BUREAU**  
New Delhi, July 25  
Current rise in air fares are largely on account of "steep rise" in Aviation Turbine Fuel (ATF) and seasonal demand. The Centre, however, as an "extraordinary measure" notified fare brackets for economy tickets, the Union Civil Aviation Minister, Jyotiraditya Scindia, said on Monday.  
According to a response by the Minister, in the Rajya Sabha, airlines are free to fix reasonable tariffs taking into consideration all relevant factors which include the cost of operation, characteristics of service and reasonable profit. "Airlines are market-driven and are neither regulated nor established by the Centre. Presently, increase in air fares by airlines is largely on account of steep rise in Aviation Turbine Fuel (ATF) price and seasonal demand," he said.  
Fare capping during Covid was

done to ensure that the airlines do not charge excessive fares on one hand and also to ensure that the journey is performed only for essential purposes, the Minister said. He said that the fare capping orders are currently operational "on a rolling basis of 15 days cycle". And there is no proposal, at present, to interfere with the existing regulatory framework on airfares.

**Global rules**  
Scindia said, airlines world over follow International Air Transport Association (IATA) Resolution 728 which contains information on various booking classes or Reservation Booking Designator (RBD)

that defines types of different fare buckets. Advance purchase scheme offers low fares when tickets are booked 90 days, 60 days, 30 days, 15 days and 7 days prior to departure. "Air fares are dynamic in nature and offered in multiple levels or buckets and the fares move to higher buckets as the lower ones get filled. Thus, the air fare may vary depending upon the time of booking. The air fare may also vary from what is shown initially at the time of booking with the final price of the booked ticket as some more charges such as convenience fee, taxes etc. are added while making final payment," he said in the response.

# Mobility fintech Moove ties up with Uber to give ride hailing a lift

**KRSRIVATS**  
New Delhi, July 25  
Moove, a mobility fintech and Uber's largest vehicle supply partner in EMEA (Europe, the Middle East and Africa regions), has entered India as part of its global expansion.  
In its first expansion outside Africa, it has moved into Mumbai, Hyderabad and Bengaluru markets. The start-up will offer accessible vehicle financing to drivers on Uber's platform AP  
In what is envisaged to be one of Uber's mega fleet partnerships in India, Moove aims to launch 5,000 CNG and electric vehicles in the first year. The company plans to scale to 30,000 vehicles over the next five years, creating sustainable work opportunities.



The start-up will offer accessible vehicle financing to drivers on Uber's platform AP

In what is envisaged to be one of Uber's mega fleet partnerships in India, Moove aims to launch 5,000 CNG and electric vehicles in the first year. The company plans to scale to 30,000 vehicles over the next five years, creating sustainable work opportunities.

Ladi Delano, co-founder and CEO at Moove, said, "We're excited to be expanding our revenue-based vehicle financing model to enable the sustainable creation of jobs across the country, which has some of the lowest vehicle ownership rates in the world, in part on account of the lack of access to credit. We are delighted to be expanding our Uber partnership to solve this problem for our new customers in India." Binod Mishra, Regional GM for South Asia at Moove, said: "We're looking forward to working closely with the Uber India team to roll out Moove's innovative platform ... and scaling up to many more cities over the next five years."

# Former L&T Infotech chief Sanjay Jalona joins ChrysCapital Funds

**OUR BUREAU**  
Mumbai, July 25  
ChrysCapital Funds, a leading private equity investor, has appointed Sanjay Jalona as an Operating Partner for investments in the Business Services sector. He will be based out of the US and work

closely with the advisory team, in the sourcing, identifying, evaluation, management, and exit-related activities in relation to investments made in this sector.  
Jalona brings over three decades of rich experience in the IT services industry. Most

recently, he was the CEO and Managing Director at Larsen & Toubro Infotech (LTI).  
Kunal Shroff, Managing Partner, Sanjay Jalona ChrysCapital, said, "Sanjay is one of the most admired and recognized CEOs



and adds a wealth of global expertise and experience to the Business Services sector for ChrysCapital. Given his phenomenal track record and experience working with some of the largest IT services firms, he

will play an instrumental role in accelerating the growth for the fund's portfolio companies. ChrysCapital has ambitions of creating a far bigger impact in global IT in the years to come and joining hands with Sanjay is a crucial step in that journey."

**RAJAPALAYAM MILLS LIMITED**  
Regd. Office : Rajapalayam Mills Premises  
P.A.C. Ramasamy Raja Salai, Post Box No.1,  
Rajapalayam - 626 117, Tamil Nadu.  
CIN : L17111TN1936PLC002298  
Telephone: 04563 - 235666, Fax: 04563 - 236520  
Email: rajacot@ramcotex.com Website: http://www.rajapalayammills.co.in

**NOTICE OF 86<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING**

Dear Member(s),  
Notice is hereby given that the Eighty sixth Annual General Meeting of the Company ("86<sup>th</sup> AGM") will be convened on Saturday, the 20<sup>th</sup> August 2022 at 11.00 AM through Video Conference / Other Audio Visual Means ("VC") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of Annual General Meeting.  
The Notice of the 86<sup>th</sup> AGM and the Annual Report for the year 2021-22 including the financial statements for the year ended 31<sup>st</sup> March 2022 ("Annual Report") have been sent by email on 23-07-2022 to all those Members, whose email addresses are registered with the Company/ M/s. Cameo Corporate Service Limited (Registrar and Share Transfer Agent - RTA) or with their respective Depository Participants ("Depository"). The Notice of the AGM and the Annual Report is available on the website of the Company i.e. www.rajapalayammills.co.in and on the website of Stock Exchange i.e. BSE Limited: www.bseindia.com and CDSL : www.evotingindia.com. Web link for accessing annual report for the financial year 2021-22 is http://www.rajapalayammills.co.in/wp-content/themes/ramco/pdf/annual-report-2022.pdf  
The Company is providing e-Voting facility for transacting the businesses contained in the said Notice. The remote e-voting period commences on 17<sup>th</sup> August, 2022 (9:00 AM) and ends on 19<sup>th</sup> August, 2022 (5:00 PM). The cut-off date for the purpose of eligibility to vote is Saturday, the 13<sup>th</sup> August, 2022.  
Members who have acquired shares after the dispatch of the notice and holding shares as of Cut-Off Date, may cast their vote through remote e-voting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No: 13(D) or (F) of the Notice convening the AGM.  
Those Members, who will be present in the AGM through VC facility and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again.  
A person whose name is recorded in the register of Members maintained by the Company/RTA or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. Voting rights are frozen on the shares lying in unclaimed suspense account and Investor Education and Protection Fund Account in terms of Companies Act, 2013 / SEBI Regulations.  
Any grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr.Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 24<sup>th</sup> Floor, Marathon Futorex, Mafatal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call toll free No.1800 22 55 33.  
Contact details of RTA: M/S. Cameo Corporate Service Limited, No.1, Club House Road, Chennai 600 002, Ph: 044-28460390, email: priya@cameoindia.com, www.cameoindia.com.

For RAJAPALAYAM MILLS LIMITED  
A. ARULPRANAVAM  
SECRETARY

Place: RAJAPALAYAM  
Date: 25-07-2022

**Craftsman AUTOMATION LIMITED**  
CIN: L28991TZ1986PLC001816  
Regd. office: "Senthel Towers" IV<sup>th</sup> Floor, 1078, Avanashi Road, Coimbatore - 641 018, Tamilnadu.  
Tel: 0422 - 7165000, Fax: 0422 - 7165056, Website: www.craftsmanautomation.com, Email: investor@craftsmanautomation.com

**1. Extract from the Unaudited Consolidated Financial Results of Craftsman Automation Limited for the quarter ended 30<sup>th</sup> June, 2022**  
(Rs. in Lakhs except per share data)

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		30-Jun-2022	31-Mar-2022	30-Jun-2021	31-Mar-2022
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	67,696	65,667	43,519	2,21,702
2	Net Profit / (Loss) (before Tax & Exceptional items)	8,740	8,109	3,657	25,173
3	Net Profit / (Loss) before Tax (after Exceptional items)	8,740	8,109	3,657	25,173
4	Net Profit / (Loss) (after Tax & Exceptional items)	5,664	5,146	2,407	16,309
5	Total Comprehensive Income [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	5,496	5,282	2,382	16,816
6	Share Capital	1,056	1,056	1,056	1,056
7	Reserves (excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet	-	-	-	1,06,976
8	Earnings Per Share Basic & Diluted (Face Value of Rs. 5/- each) (Not Annualised)				
	- Basic Rs.	26.81	24.36	11.39	77.19
	- Diluted Rs.	26.81	24.36	11.39	77.19


**2. Extract from the Unaudited Standalone Financial Results of Craftsman Automation Limited for the quarter ended 30<sup>th</sup> June, 2022**  
(Rs. in Lakhs except per share data)

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended	
		30-Jun-2022	31-Mar-2022	30-Jun-2021	31-Mar-2022
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Revenue from Operations	67,583	65,437	43,165	2,20,643
2	Profit before tax	8,612	8,081	3,509	24,840
3	Profit after tax	5,558	5,138	2,284	16,045
4	Total Comprehensive Income	5,487	5,260	2,181	16,560

3. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges on 25<sup>th</sup> July, 2022 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the company website, www.craftsmanautomation.com and on the websites of the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

For CRAFTSMAN AUTOMATION LIMITED  
Srinivasan Ravi  
Chairman and Managing Director

Place: Coimbatore  
Date: 25<sup>th</sup> July, 2022



## Progressing with Prudence

www.kvb.co.in | Helpline : 1860 258 1916

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30 <sup>th</sup> JUNE 2022				
(₹ in lakh)				
TOTAL BUSINESS ₹130780 CR	TOTAL DEPOSITS ₹71168 CR	GROSS ADVANCES ₹59612 CR	NET PROFIT ₹229 CR	ROA 1.09%
<b>Particulars</b>				
1. Total Income from Operations (net)		167260	157926	635673
2. Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and / or Extraordinary items)		32083	16455	93092
3. Net Profit/(Loss) for the period (before tax, after Exceptional and / or Extraordinary items)		32083	16455	93092
4. Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)		22875	10887	67327
5. Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]		Not applicable		
6. Paid-up Equity Share Capital		16002	15986	16000
7. Reserves (including proposed dividend and excluding Revaluation Reserve)		743620 (As on 31.03.2022)	679988 (As on 31.03.2021)	743620 (As on 31.03.2022)
8. Securities Premium Account		Not applicable		
9. Net worth		765614	696253	741781
10. Paid up Debt Capital/Outstanding Debt (%)		18.65	49.36	36.37
11. Outstanding Redeemable Preference Shares		Nil	Nil	Nil
12. Debt Equity Ratio		0.08	0.10	0.09
13. Earnings Per Share (Face value of ₹2/- each) (for continuing and discontinued operations)*				
a. Basic (₹)		2.86	1.36	8.42
b. Diluted (₹)		2.86	1.36	8.41
14. Total Debts to Total Assets (%)		3.11	1.33	1.67
15. Capital Redemption Reserve		Not applicable		
16. Debenture Redemption Reserve		Not applicable		
17. Debt Service Coverage Ratio		Not applicable		
18. Interest Service Coverage Ratio		Not applicable		

\*Not annualized for the quarter.  
Note: The above is an extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under Regulation 33 and Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the website of the Bank <https://www.kvb.co.in/about-us/financial-performance/> and stock exchanges at <http://www.nseindia.com> and <http://www.bseindia.com>.

For and on behalf of Board of Directors,  
**B. Ramesh Babu**  
MD & CEO

Place: Karur | Date: July, 25, 2022

THE KARUR VYSYA BANK LIMITED, Registered & Central Office, No. 20, Erode Road, Vadivel Nagar, L.N.S., Karur - 639 002. Tel No: 04324-269441 | Fax No: 04324-225700 | E-mail: [kvb\\_sig@kvbmail.com](mailto:kvb_sig@kvbmail.com) | CIN No: L6510TN1916PLC001295

